

## கற்பும் கற்பொழுக்கமும்

ஹஜ்ரத் யூசுஃப் (அ) அவர்கள் மீது அவருடைய தந்தையான ஹஜ்ரத் யாஃகூப் (அ) அவர்கள் மிகுந்த பாசம் கொண்டிருந்தார்கள். ஒரு கண நேரத்திற்கும் அவரைவிட்டுப் பிரிந்திருப்பதை விரும்பமாட்டார்கள். தந்தையின் இந்தப் போக்கை உணர்ந்த ஹஜ்ரத் யூசுஃப் (அ) அவர்களுடைய சகோதரர்கள் பொறாமை கொள்ள ஆரம்பித்தனர். ஒரு நாள் வாய்ப்பு உண்டாக்கிக்கொண்டு அவர்களை ஒரு பாழ்க்கிணற்றில் போட்டுவிட்டனர். ஒரு வர்த்தகப் பயணக்குழுவினர் அவரைக் கிணற்றிலிருந்து எடுத்துச் சென்று எகிப்து நாட்டில் விற்றுவிட்டனர். எகிப்து நாட்டு மன்னர் இந்த அழகான பண்புடனான சிறுவனைப் பார்த்து அவரை விலை கொடுத்து வாங்கிக்கொண்டார். அவர் தன்னுடைய மனைவிடம் இச்சிறுவனை அன்புடன் பேணி வளர்க்குமாறு அறிவுறுத்தினார். இவ்விதமாக சிறுவனாக இருந்த ஹஜ்ரத் யூசுஃப் (அ) அவர்கள் வாலிபராக வளர்ந்துவிட்டார். ஹஜ்ரத் யூசுஃப் (அ) அவர்கள் அழகிலும் பண்பிலும் நிகரற்றவராக விளங்கினார். வாலிபப் பருவம், சீரும் சிறப்புமிக்க வாழ்க்கை, நற்குணங்கள் ஆகிய அனைத்தும் அவர்களுடைய வாழ்க்கையில் பெரும் பாக்கியத்தை உண்டாக்கிவிட்டன. எகிப்திய அரசருடைய மனைவியின் மனதில் ஒரு தீய எண்ணம் உண்டாயிற்று. சமயம் பார்த்து ஒரு நாள் அவள் ஹஜ்ரத் யூசுஃப் (அ) அவர்களைத் தன்னுடைய தனி அறையில் வரவழைத்துக் கதவுகளைத் தாளிட்டுக்கொண்டு பாவச்செயலைச் செய்யத்தூண்டினாள். ஹஜ்ரத் யூசுஃப் (அ) அவர்கள் கற்பொழுக்கத்திற்கே இலக்கணமானவர்கள், அவருடைய தூண்டுதல்களை மறுத்துக்கூறினார்கள்:

قَالَ مَعَاذَ اللَّهِ إِنَّهُ رَبِّي أَحْسَنَ مَثْوَايَ إِنَّهُ لَا يُفْلِحُ الظَّالِمُونَ ﴿٢٣﴾ (يوسف: 23)

பொருள்: அதற்கு யூசுஃப் (அ) அவர்கள் கூறினார்கள், அல்லாஹ் காப்பாற்றவேண்டும், அவர் என்னுடைய அதிபதி, எனக்கு நல்ல கண்ணியத்தை அளித்துள்ளார். ஆக்கிரமக்காரர்கள் ஒருபோதும் வெற்றியடையவில்லை. (யூசுஃப்: 23)

குகைவாசிகளில் ஒருவர் தன்னுடைய சிறிய தந்தையின் மகளின் காதலுக்கு அடிமையாகி அவளுடன் பாவமான வகையில் உறவுகொள்ள நினைத்தார். ஆனால், அந்தப்பெண் இறையச்சம் கொண்டவளாக இருந்தாள், இவனுடைய எண்ணம் நிறைவேற இடம் கொடுக்கவில்லை, காலம்கடந்துகொண்டிருந்தது, பெண் வீட்டாரின் பொருளாதார நிலை மோசமாக இருந்தது. எவ்வளவு முயற்சி செய்தும், நிலைமை மேலும் மோசமானதாக ஆகிவிட்டது. இறுதியில், எந்த வழியுமில்லாது அந்தப்பெண் அவனிடம் பண உதவி கேட்டாள், அவன் அந்தப் பாவச்செயலை ஒரு நிபந்தனையாக வைத்து பணம் கொடுப்பதாக வாக்களித்தான். அந்தப் பெண் பாவச்செயலில் முற

படும் அத்தருணத்தில் அல்லாஹ்வின் அச்சத்தைக்காட்டி அவனுக்குக் கற் பொழுக்கத்தைப் பேணுவது பற்றி அறிவுரை கூறினாள். அல்லாஹ்வின் அருளால் அவன் அதனை உணர்ந்தவனாக தான் நாடியதைக்கொண்டு வெட்கப்பட்டான், அல்லாஹ்விடம் மன்னிப்புக்கோரினான், அந்தப் பெண்ணுக்குப் பண உதவியும் செய்தான். அவன் குகையில் சிக்கியபோது அல்லாஹ்விடம் துஆ செய்தான், இறைவனே, நான் இந்தச் செயலை உன் திருப்பொருத்தத்திற்காக மட்டும் செய்திருந்தேனேயானால் இந்தப் பாறையை அகற்றிவிடு, அவனுடைய துஆ ஏற்றுக்கொள்ளப்பட்டது, அந்த மூன்று பேரும் அக்குகையிலிருந்தும் மரணிப்பதிலிருந்தும் தப்பித்துக் கொண்டனர். (நபிமொழியின் பகுதி)

### கற்பொழுக்கத்தின் பொருளும் அதன் விளக்கமும்

கற்பொழுக்கம் என்பது ஹராமான தடுக்கப்பட்டவை மற்றும் தகாத செயல்களைத் தவிர்ப்பது எனப்பொருள்படும். இது ஒரு அடிப்படையான குணம், எவரிடத்திலும் இது ஏற்பட்டுவிடுமானால் அவருடைய வாழ்க்கை முழுவதும் சுத்தம் மற்றும் தூய்மையான மனித வாழ்க்கையின் சிறந்த முன் மாதிரியாகவே ஆகிவிடும். அவருடைய உடலுறுப்புகள், சிந்தனை மற்றும் சிந்திக்கும் முறை, விருப்பங்கள் மற்றும் ஆசைகள், அவருடைய பார்வை மற்றும் மனசாட்சி அனைத்துமே தூய்மையானவையாக ஆகிவிடும்.

உடலுறுப்புக்களின் ஒழுக்கம் யாதெனில் அவன் தன்னுடைய நாவால் பொய் பேசக்கூடாது, புறம் பேசுவது, கோள் மூட்டுவது கூடாது, விபச்சாரம், பார்வையைத் தவறாக செலுத்துவது கூடாது. அல்லாஹ் கூறுகிறான்:

وَلَيْسَتَغْفِرَ الَّذِينَ لَا يَجِدُونَ نَكَاحًا حَتَّىٰ يُغْنِيَهُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ ﴿٣٣﴾ (النور: 33)

பொருள்: திருமணத்திற்குரிய வசதி வாய்ப்பைப்பெறாதவர்கள் அல்லாஹ் தன்னுடைய அருளால் அவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்கும்வரை ஒழுக்கத்தூய்மையை மேற்கொள்ளவேண்டும். (அந் நூர்: 33)

இறைத்தூதர் ﷺ அவர்கள் வாலிப வயதினை அடைந்தவர்களுக்குத் திருமணம் செய்துகொள்ளுமாறு அறிவுறுத்துகிறார்கள், மேலும், கூறியுள்ளார்கள் அவ்வாறு திருமணம் செய்துகொள்வது ஏதோ ஒரு காரணத்தினால் இயலாததாக இருக்குமானால் தன்மைப் பாவச்செயல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக அதிகமாக நோன்பை நோற்கவேண்டும் மற்றும் தம்மை இறைவணக்கத்தில் (இபாதத்தில்) ஈடுபடுத்தவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்கள். இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறுகிறார்கள்:

يَا مَعْشَرَ الشَّبَابِ، مَنْ اسْتَطَاعَ مِنْكُمْ الْبَاءَةَ فَلْيَتَزَوَّجْ، فَإِنَّهُ أَغْضُ لِلْبَصْرِ، وَأَخْصَنُ لِلْفَرْجِ، وَمَنْ لَمْ  
يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ، فَإِنَّهُ لَهُ وَجَاءٌ

பொருள்: வாலிபர்களே, உங்களில் யார் திருமணம் செய்து தன் குடும்பத்தை அமைத்துக்கொள்ள முடியுமோ அவர்கள் திருமணம் செய்துகொள்ளுங்கள், ஏனெனில், இது தவறான பார்வையைக் கட்டுப்படுத்துகின்றது மற்றும் கற்பைப் பாதுகாக்கின்றது. எவரும் இவ்வாறுசெய்யும் சக்தி பெற்றவராக இல்லையென்றால் அவர் நோன்பு மேற்கொள்ளவேண்டும், ஏனெனில், இது அதற்குக் கேடயம் போன்றதாகும். (متفق عليه)

ஒருமுஸ்லிம் தன் மர்மஸ்தானத்தை மறைக்கவேண்டும், ஆண்கள் தொப்புள் முதல் முழங்கால் வரை மறைக்கும் உடைகளை அணியவேண்டும் மற்றும் பெண்கள் தம்மை ஹிஜாபைக்கொண்டு (முக்காடு போன்றவை) மறைத்துக் கொள்ளவேண்டும். ஒரு பெண்ணுடைய இயல்பான பண்பு மரியாதையுடன் வாழ்வதுதான். அல்லாஹ் தஆலா கூறுகிறான்:

وَلْيَضْرِبْنَ خُمُرَهُنَّ عَلَى جُيُوبِهِنَّ ﴿٣١﴾ (النور: 31)

பொருள்: மேலும், தங்களுடைய மார்புகள்மீது முன்றானையைப் போட்டுக்கொள்ளட்டும். (அந் நூர்: 31)

மற்றொரு இடத்தில் கூறுகிறான்:

يَأْتِيهَا النَّبِيُّ قُلٌّ لَأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاءِ الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِنْ جَلْبَابِهِنَّ ذَلِكِ ادْنَى أَنْ يَعْرِفْنَ فَلَا يُؤْذِينَ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا ﴿٥٩﴾ (الأجزاء: 59)

பொருள்: நபியே, உம்முடைய மனைவிகள், உம்முடைய புதல்விகள், மற்றும் நம்பிக்கையாளர்களின் மனைவியர் ஆகியோரிடம் கூறும் அவர்கள் தங்களுடைய துப்பட்டிகளின் முந்தானையைத் தங்கள்மீது தொங்கவிட்டுக்கொள்ளட்டும். அவர்களை அறிந்துகொள்வதற்கும் அவர்கள் தொல்லைகளுக்கு ஆளாகாமலிருப்பதற்கும் இதுவே மிகவும் ஏற்ற முறையாகும். அல்லாஹ் பெரும் மன்னிப்பவனாகவும் கிருபைமிக்கவனாகவும் இருக்கின்றான். (அல் அஹ்ஜீலாப்: 59)

அல்லாஹ் தஆலா திருமணம் செய்யத் தடுக்கப்படாதப் (மஹ்ரம் அல்லாத) பெண்களைப் பார்ப்பதும் ஹராமானதாக ஆக்கியுள்ளான். அவர்களை எதிர்கொள்ளும் நிலை ஏற்படுமானால் தங்களுடைய பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளுமாறு கட்டளையிடப்பட்டுள்ளது. அல்லாஹ் கூறுகிறான்:

قُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ﴿٣٠﴾ (النور: 30)

பொருள்: இறை நம்பிக்கைகொண்ட ஆண்களிடம் அவர்கள் தங்கள் பார்வைகளைப் பேணிக்கொள்ளும்படியும் தங்களுடைய வெட்கத்தலங்களைப் பாதுகாத்துக்கொள்ளும்படியும் நிர் கூறும். (அந் நூர்: 30)

இவ்வாறே, முஸ்லிம் பெண்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது:

وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ (النور: 31)

பொருள்: இறை நம்பிக்கைகொண்ட பெண்களிடம் கூறும் அவர்கள் தங்களுடைய பார்வைகளைப் பேணிக்கொள்ளட்டும், தங்களுடைய வெட்கத்தலங்களைப் பாதுகாத்துக் கொள்ளட்டும் (அந் நூர்: 31)

உடலுறுப்புக்களைப் பேணிப்பாதுகாத்துக்கொள்வதுபற்றி அல்லாஹ் கூறுகிறான்:

إِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ أُولَئِكَ كَانَ عَنْهُ مَسْئُولًا (الإسراء: 36)

பொருள்: திண்ணமாக, கண், காது, இதயம் ஆகியவற்றைப்பற்றியெல்லாம் விசாரிக்கப்பட்டே தீரும். (அல் இஸ்ரா: 36)

ஹதீத்ஸ் ஃகுத்சியில் கூறப்படுகிறது,

النَّظْرَةُ سَهْمٌ مَسْمُومٌ مِنْ سَهَامِ الشَّيْطَانِ فَمَنْ تَرَكَهَا مَخَافَتِي أَعْقَبْتُهُ عَلَيْهَا إِيْمَانًا يَجِدُ طَعْمَهُ فِي قَلْبِهِ  
பொருள்: பார்வை என்பது இப்லீசின் நச்சுத்தன்மையுடைய அம்புகளில் ஒரு அம்பைப்போன்றதாகும், யார் என்னுடைய அச்சத்தின் காரணமாக அதிலிருந்து விலகி இருப்பாரோ அவருக்காக நான் அதனை ஈமானைக் கொண்டு மாற்றிவிடுகிறேன், அதனுடைய இனிமையை தன் மனதில் உணர்வான் (திப்ரானி, ஹாகிம்). திடீரென எதிர்ப்பாராதவிதமாக தவறான வகையில் விழும் பார்வையைப்பற்றி இறைத்தூதர் ﷺ அவர்களிடம் கேட்கப்பட்டபோது கூறினார்கள், அதனை உடனே திருப்பிக்கொள்ளுங்கள் (அபூதாவூத்)

மற்றவர்களுடைய செல்வத்தின்மீது பார்வைகள் அதிகமாகவே எழுகின்றன. மற்றவர்களுடைய செல்வ செழிப்பைப்பார்த்து தானும் அதனை அடைய வேண்டும் என்ற உணர்வு ஏற்படுகின்றது. இவ்விஷயத்தில் ஒழுக்கத்தின் அடிப்படையிலான பண்பு எவ்வாறு செயல்படவேண்டும் என்றால் மனிதன் அதனைத் தவறான முறையில் அடைவதைத் தவிர்க்க வேண்டும். அதற்கும் மேலாக, மற்றவர்களுடைய பொருளைக்கொண்டு நாம் தவறான முறையில் பயனடைந்துவிடக்கூடாது என்ற சிந்தனை எப்போதும் இருக்கவேண்டும். ஹஜ்ரத் உமர் பின் அப்துல் அஜ்ஸீஸ் (ரஹ்) அவர்களிடம் இரவு நேரத்தில் ஒரு பணியாள் வந்தார், அரசாட்சி அலுவல்களைப்பற்றிய விஷயங்களைப்பேசிக்கொண்டிருந்தனர். அலுவலர் அரசு பற்றிய

விஷயங்களை முடித்துவிட்டு சொந்த விஷயங்களைப்பேச முற்பட்டபோது அவர்கள் எழுந்து விளக்கை அணைத்துவிட்டார்கள், பின்பு வேறு ஒரு விளக்கை எரியவைத்தார்கள். அந்தப் பணியாளர் இதற்கான காரணத்தைக் கேட்டபோது கூறினார்கள் அரசு சார்ந்த பேச்சுக்கள் பைத்துல்மால் விளக்கின் வெளிச்சத்தில் பேசப்பட்டன, நாம் இப்போது பேசுவது தனிப்பட்ட சொந்த விஷயங்களாகும், இது அரசு விளக்கின் ஒளியில் பேசுவது முறையானதாகாது, ஆகவேதான், நான் என்னுடைய சொந்த விளக்கை எரியவைத்தேன் என்றார்கள். மற்றவர்களுடைய பொருளைத் தன் சொந்த நலனுக்காகப்பயன்னடுத்திக்கொள்வதைத் தவிர்ப்பதற்கான இது ஒரு சிறந்த முன்மாதிரியாகும், சிறு சிறு விஷயங்களிலும் நாம் எவ்வளவு கவனமாக இருக்கவேண்டும் என்பதை மனதில் வைக்கவேண்டும். அனாதைகளுடைய சொத்து விஷயத்திலும் இதுபோன்றே நடந்துகொள்ளவேண்டும். அவர்களுடைய காப்பாளர் செல்வந்தராக இருந்தால் அவர்களுடைய பொருளிலிருந்து எதையும் எடுத்துக்கொள்ளக்கூடாது, தாமத முன்வந்து எந்தப் பிரதிபலனும் எதிர்ப்பார்க்காது சேவையாற்றவேண்டும். அல்லாஹ் கூறுகி

றான்: (النساء: 6) ﴿۶﴾ وَمَنْ كَانَ غَنِيًّا فَلْيَسْعَفْ <sup>ط</sup> பொருள்: அனாதைகளைப் பராமரிப்பவர்கள் செல்வந்தராக இருந்தால் அனாதைகளின் சொத்துக்களிலிருந்து உண்பதைத் தவிர்த்துக்கொள்ளவேண்டும். (அந் நிசா: 6)

ஹஜ்ரத் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ர) அவர்கள் ஒரு மிகப்பிரபலமான நபித்தோழர். செல்வ செழிப்பு விஷயத்தில் அவர்களுடைய அணுகுமுறை ஒரு முன்மாதிரியானது. அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனா வந்தார்கள், அங்கே முஹாஜிர்களும் அன்சாரிகளும் சகோதரர்களாக இணைக்கப்பட்ட நிலையில் ஹஜ்ரத் சஅது பின் ரபீஃஉ (ர) அவர்களுடைய சகோதரராக ஆக்கப்பட்டார்கள். ஹஜ்ரத் சஅது பின் ரபீஃஉ (ர) அவர்கள் ஹஜ்ரத் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ர) அவர்களிடம் கூறினார்கள், புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே, என்னிடம் பெருமளவிலான செல்வம் உள்ளது, இரண்டு மனைவியரும் உள்ளனர். என்னுடைய செல்வத்தில் சரிபாதி நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள், என்னுடைய இரண்டு மனைவியர்களில் உங்களுக்கு யாரைப்பிடிக்கின்றதோ எனக்கு சைகை செய்துவிடுங்கள், நான் அவரை விவாகரத்து செய்துவிடுகிறேன், நீங்கள் நிகாஹ் செய்துகொள்ளுங்கள். ஹஜ்ரத் சஅது பின் ரபீஃஉ (ர) அவர்களுடைய பரந்த மனது மற்றும் சகோதரத்துவத்தைப் பாராட்டியவராக ஹஜ்ரத் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ர) அவர்கள் அவரிடம் கூறினார்கள்: அல்லாஹ் தஆலா உங்களுடைய செல்வம், மனைவி மக்களில் அருள் புரிவானாக, எனக்கு இவையெல்லாம் தேவையில்லை, உங்களுக்கு நன்றி. நீங்கள் எனக்கு இங்குள்ள சந்தையின் வழியை மட்டும் காண்பியுங்கள், இதுவே எனக்குப்போதுமானது. அவர் ஃகய்னுஃகா சந்தையின் இடத்தைக் காண்பித்தார்கள். அங்கே அவர்

கள் வியாபாரத்தைத் துவங்கினார்கள். அவர்கள் குறுகிய காலத்திலேயே எவ்வளவு செல்வந்தராக ஆனார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே.

மனிதன் இயல்பாகவே உண்ணும் விஷயத்தில் பேராசைக்காரனாக இருக்கிறான், இவ்விஷயத்தில் பெருமளவில் முறைகேடுகள் ஏற்பட்டுவிடுகின்றன. சிறந்ததும் மற்றும் அதிகமாகவும் கிடைக்குமானால் அதில் எந்த ஆட்சேபனையுமில்லை. இலவசமாகக் கிடைத்தால் ஃகாஜிக்கும் ஹலாலானதாக ஆகிவிடும் என்று கூறுவார்கள். உண்மையில் இது ஒரு பெரிய பிரச்சினையாகும். ஹராமான ஒரு பருக்கையாயினும் அதன் மூலம் வளரும் உடலால் நிறைவேற்றப்படும் வணக்க வழிபாடுகள் நிராகரிக்கப்பட்டுவிடுகின்றன, மேலும், நாற்பது நாட்கள் வரையிலான வணக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. இதனைப்பற்றி அல்லாஹ் கூறுகிறான்:

﴿يَا أَيُّهَا الَّذِينَ ءَامَنُوا كَلُوا مِن طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ وَاشْكُرُوا لِلَّهِ إِن كُنتُمْ ءِتِيَاهُ تَعْبُدُونَ﴾  
(البقرة: 172)

பொருள்: இறைநம்பிக்கையாளர்களே, நீங்கள் உண்மையில் அல்லாஹ்வுக்கு மட்டுமே பணிந்து வாழ்பவர்களாய் இருப்பின் நாம் உங்களுக்கு அளித்திருக்கும் தூய்மையானவற்றைத் தாராளமாகப் புசியுங்கள், மேலும், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துங்கள். (அல் பஃகரா: 172)

இறைத்தூதர் ﷺ அவர்கள் ஹலாலான உணவு உண்பதை ஊக்குவிக்கும் வகையில் கூறுகிறார்கள், மனிதனுக்கு எல்லாவற்றைவிடவும் சிறந்த உணவு அவன் தன் உழைப்பின் சம்பாதனையில் வாங்கும் உணவாகும். அல்லாஹ்வின் தூதரான ஹஜ்ரத் தாவூத் (அ) அவர்கள் தன் கைகளால் சம்பாதித்த உணவையே சாப்பிட்டுவந்தார்கள் (புக்ஹாரி). மற்றொரு அறிவிப்பில் இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறியதாவது:

من أمسى كالأ من عمله بات مغفوراً له (طبراني)

பொருள்: எவர் நாள் முழுவதும் உழைத்து சாம்பாதித்து அயர்ந்தவனாக வந்து அதே நிலையில் இரவுகழிக்கின்றாரோ அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுவிடுகின்றது (தப்ரானி). ஹலாலான சம்பாதனையினால் மரியாதையும் கண்ணியமும் அதிகமாகின்றது. ஆனால், ஹராமான சம்பாதனையால் இழிவுதான் ஏற்படுகின்றது. இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறுகிறார்கள்

إِنَّهُ لَا يَرْتَبُو لَحْمٍ نَبَتَ مِنْ سُحْتٍ إِلَّا كَانَتِ النَّارُ أُولَىٰ بِهِ

பொருள்: ஹராமான வழியில் சம்பாதித்த பொருளினால் உருவான உடலுக்கு நரக நெருப்பு தான் சிறந்தது. (திர்மிதி).



நீர் அறிந்துகொள்ளலாம். ஆனால், அவர்களோ மக்களிடம் வற்புறுத்திக்  
கெஞ்சிக் கேட்கமாட்டார்கள். (அல் பஃகறா : 273)

### ஒழுக்கக்கப்பண்பின் சிறப்பு

இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறுகிறார்கள்: وَمَنْ يَسْتَعْفِفْ يُعْفَهُ اللَّهُ، وَمَنْ يَسْتَغْنِ يُغْنِهِ اللَّهُ  
பொருள்: யார் ஒழுக்கத்தை நாடுகிறானோ அல்லாஹ் அவர்களுக்கு  
ஒழுக்கப்பண்புகளை அளிக்கின்றான், யார் எவருடைய தேவையுமில்லா  
திருக்கவேண்டும் என்று நினைக்கின்றானோ அவர்களைத் தன்னிறைவு  
டையவர்களாக ஆக்கிவிடுகிறான். (متفق عليه) இறைத்தூதர் ﷺ அவர்கள்  
அல்லாஹ்விடம் இந்தத் துஆவைக் கேட்டுக்கொண்டிருப்பார்கள்:

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدَىٰ وَالتَّقَىٰ، وَالْعَفَاةَ وَالْغِنَىٰ

பொருள்: இறைவா, நான் உன்னிடம் நேரான வழிகாட்டவேண்டும்  
என்றும் இறையச்சமும் ஒழுக்கப்பண்பும், என்னை யாரையும் சாராத  
வனாக தன்னிறைவுள்ளவனாக ஆக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்  
கிறேன். இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறுகிறார்கள்: மறுமைநாளில் அல்  
லாஹ் தஆலா ஒரு செல்வமுடைய அழகான பெண் ஓரவரைப் பாவச்  
செயலுக்காக அழைத்து இறையச்சத்தின் காரணமாக அதனை மறுத்து  
விடுபவரைத் தன்னுடைய நிழலில் இடமளிப்பான் (متفق عليه) தன்னுடைய  
வெட்கஸ்தலங்களைப் பாதுகாத்தும் ஹராமானவற்றி லிருந்து விலகியும்  
இருப்பவர்களை அல்லாஹ் பாராட்டிக்கூறுகிறான்:

وَالَّذِينَ هُمْ لِأُفْجَاهِهِمْ حَفِظُونَ ﴿٥﴾ إِلَّا عَلَىٰ أَرْجَائِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ الْمُؤْمِنِينَ

﴿٦﴾ فَمَنْ ابْتَغَىٰ وَرَاءَ ذَلِكَ فَأُولَٰئِكَ هُمُ الْعَادُونَ ﴿٧﴾ (المؤمنون: 5-7)

பொருள்: மேலும், தங்கள் வெட்கத்தலங்களைப் பாதுகாக்கின்றார்கள்,  
தங்களுடைய மனைவயரிடமோ தங்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்  
கிக்கொண்ட பெண்களிடமோதவிர, அத்தகைய நிலையில் அவர்கள் பழிப்  
புகுரியவர்களல்லர். ஆயினும், எவர் இதற்கப்பாலும் ஆசைப்படுகிறார்  
களோ அவர்களே வரம்புமீறக்கூடியவர்களாவர். (அல் மூஃமினூன் 5-7)

\*\*\*